அவர்களைத் தாக்கி கொடுங்காயம் ஏற்படுத்தியுள்ளதன் மூலம், அவை உரிமை மீறல் என்ற குற்றத்துக்கு ஆளானதுடன் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழும் நடவடிக்கைக்கு உள்ளாகின்றார். எனினும் அவரது செயலை வன்மையாகக் கண்டித்து அவையின் மாண்பைக் கருதி, அவருக்கு 15 தினங்கள் சாதாரண சிறைத் தண்டனை விதித்து தண்டிக்கப்பெற வேண்டுமென்று இப்பேரவை தீர்மானிக்கின்றது."

என்னும் தீர்மானத்தை மொழிகிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு பேரவை முன்னவர் அவர்களின் தீர்மானம் பேரவையின் முடிவிற்கு விடப்படுகிறது.

ஏற்போர் 'ஆம்' என்க. (ஆம்)

மறுப்போர் 'இல்லை' என்க.

மறுப்போரே இல்லையென்று கருதுகிறேன்.

மறுப்போரே இல்லை. தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.

தீர்மானத்தின் அடிப்படையில் மாண்புமிகு உறுப்பினர் திரு. தாமரைக்கனி அவர்கள் சென்னை மத்திய சிறையிலே 15 நாட்கள் சாதாரண காவல் தண்டனை அனுபவிக்க வேண்டுமென்று அறிவிக்கிறேன்.

பிற்பகல் 1-30

4. அறிவிப்புகள் — தொடர்ச்சி

ஈ. முன்னாள் முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதா, 22-3-1999 அன்று பேரவையில் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து வெளியிட்ட அறிக்கையின் மீதான உரிமைப் பிரச்சினை குறித்து — பேரவைத் தலைவர் தீர்ப்பு

மாண்புமிகு பேரவைத் தலைவர்: அடுத்து 22-3-1999 அன்று பேரவையில் நடைபெற்ற சம்பவம் குறித்து முன்னாள் முதல்வர் அவர்கள் வெளியிட்ட அறிக்கை இந்த அவையின் உரிமையை பற்றிய ஒன்றாகும்

என்று மாண்புமிகு உறுப்பினர் திருநாவுக்கரசு அவர்களும் எடுத்துச் சொன்னார்கள். மாண்புமிகு உறுப்பினர்கள் அப்துல் லத்தீப் அவர்களும், இராசேந்திரன் என்கிற தீரன் அவர்களும் அவை உரிமை மீறல் தீர்மானத்திற்கு அறிவிப்பு கொடுத்திருக்கிறார்கள். இது குறித்தும் விவாதத்திலே எல்லோரும் பங்குகொண்டு முடிவிலே இந்த அவை உரிமை மீறல் பிரச்சினை, தெளிவாக அவையின் மாண்பைப் பாதிக்கக்கூடிய பிரச்சின என்று எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் இங்கே நேற்று நடந்த சம்பவத்தை இதுவரை யாருமே மறுக்காத சூழ்நிலையில், இப்படிப்பட்ட சம்பவமே நடக்கவில்லை என்று முன்னாள் முதல்வர் கூறுவது அரசியலிலே மிகமிகக் கீழ்த்தரமான ஒரு நடவடிக்கை என்பது நம் அனைவருக்கும் தெரிந்திருந்தாலும், இதற்குமேல் அந்த உரிமை மீறல் பிரச்சினையிலே எந்த நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை என்று முடிவு செய்து, உரிமை மீறல் பிரச்சினையை நான் ஏற்றுக்கொள்ளவில்லை என்று அறிவிக்கின்றேன்.

இந்த அளவோடு பேரவையின் இன்றைய நிகழ்ச்சிகள் முடிவுற்றன. பேரவை மீண்டும் நாளை (24-3-1999) காலை 9-30 மணிக்குக் கூடும். வணக்கம்.

பின்னர், பேரவை பிற்பகல் 1-31 மணிக்கு ஒத்திவைக்கப்பெற்றது.

9. பேரவைமுன் வைக்கப்பெற்ற ஏடுகள்

அ. சட்டமுறை விதிகளும், ஆணைகளும்

78. 1997-98-ஆம் ஆண்டிற்கான அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் (தமிழ்நாடு கோட்டம்-1) பத்தொன்பதாவது ஆண்டறிக்கை. [1956-ஆம் ஆண்டு நிறுவனங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 1/1956) 619-ஏ பிரிவின்கீழ் பேரவைமுன் வைக்கப்பெற்றது] (தமிழ், ஆங்கிலம்).

79. 1997-98-ஆம் ஆண்டிற்கான அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் (தமிழ்நாடு கோட்டம்-2) ஐந்தாவது ஆண்டறிக்கை. [1956-ஆம் ஆண்டு நிறுவனங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 1/1956) 619-ஏ பிரிவின்கீழ் பேரவைமுன் வைக்கப்பெற்றது] (தமிழ், ஆங்கிலம்).